

1. If the annual income of the Religious Institution exceeds to Rs. 2,00,000 the rate of audit fees shall be

- |          |         |
|----------|---------|
| (A) 1.5% | (B) 4%  |
| (C) 5%   | (D) Nil |

ஆண்டு வருமானம் ரூ. 2,00,000/-க்கு மேல் உள்ள மத நிறுவனங்களின் தனிக்கை கட்டணம்

- |          |               |
|----------|---------------|
| (A) 1.5% | (B) 4%        |
| (C) 5%   | (D) ஏதுமில்லை |

2. Form No. 22 is used for

- |                                     |
|-------------------------------------|
| (A) Miscellaneous Demand Register   |
| (B) Miscellaneous Receipt           |
| (C) Stock Book for Money value Form |
| (D) Cash Book                       |

படிவம் எண். 22ன் பயன்பாடு

- |   |
|---|
| (A) பலவகை கேட்பு பதிவேடு                      |
| (B) பலவகை இரசீது                              |
| (C) பண மதிப்புள்ள படிவங்களின் இருப்பு பதிவேடு |
| (D) ரொக்கக் குறிப்பு பதிவேடு                  |

3. Under which section of HR and CE 1959 Act every religious institution pay an annual contribution to the Government

- |            |            |
|------------|------------|
| (A) Sec 58 | (B) Sec 62 |
| (C) Sec 85 | (D) Sec 92 |

வருடாந்திர பங்களிப்பு தொகை செலுத்தப்படும் 1959 ம் வருட இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு

- |                     |                     |
|---------------------|---------------------|
| (A) சட்டப்பிரிவு 58 | (B) சட்டப்பிரிவு 62 |
| (C) சட்டப்பிரிவு 85 | (D) சட்டப்பிரிவு 92 |

4. Under which sec of the HR and CE Act 1959 Religious and charitable endowment Administration Fund established

- |              |              |
|--------------|--------------|
| (A) Sec – 50 | (B) Sec – 60 |
| (C) Sec – 86 | (D) Sec – 96 |

1959 ம் வருட இந்து சமய அறநிலைய துறையின் எந்த சட்டப்பிரிவின் கீழ் இந்து சமயம் மற்றும் அறக்கட்டளைகள் நிர்வாக நிதி ஏற்படுத்தப்பட்டது

- |                     |                     |
|---------------------|---------------------|
| (A) சட்டப்பிரிவு 50 | (B) சட்டப்பிரிவு 60 |
| (C) சட்டப்பிரிவு 86 | (D) சட்டப்பிரிவு 96 |



9. Second Account of Religious institution from in which all expenditure shall be meted out is to be operated by

- (A) Joint commissioner of the jurisdiction
- (B) Chairman Board of Trustee
- (C) Executive Officer
- (D) Join by Executive Officer and the Joint Commissioner of the Jurisdiction

மத நிறுவனங்களின் 2ம் கணக்கு இயக்குபவர்

- (A) சரக இணை ஆணையர்
- (B) சேர்மன் (அறங்காவலர் குழு)
- (C) நிர்வாக அதிகாரி
- (D) நிர்வாக அதிகாரி மற்றும் சரக இணை ஆணையர்

10. Authority competent to write off the amount exceeding Rs. 500/- but not exceeding Rs. 1,000/- in the case of listed under section 46 of the Religious Institution shall be

- |                            |                        |
|----------------------------|------------------------|
| (A) Commissioner           | (B) Joint Commissioner |
| (C) Assistant Commissioner | (D) Government         |

பட்டியலில் 46 சேர்ந்த திருக்கோயில்களில் ரூ. 500/- முதல் ரூ. 1,000/- வரை தள்ளுபடி செய்ய தகுதியுள்ள அலுவலர்

- |                 |                |
|-----------------|----------------|
| (A) ஆணையர்      | (B) இணை ஆணையர் |
| (C) உதவி ஆணையர் | (D) அரசு       |

11. Which of the following Register is listed in 1 to 15 Register

- (i) Register of Dhittam
  - (ii) Register of Jewels
  - (iii) Register of Trees
  - (iv) Register of Service Inam Land
- (A) (i) and (ii)
  - (B) (iii) and (iv)
  - (C) (iii) and (i)
  - (D) (i) and (iv)

பின்வரும் பதிவேடுகளில் 1 முதல் 15 முடிய உள்ள பதிவேட்டின் பட்டியலில் உள்ளது எது?

- (i) திட்டப்பதிவேடு
  - (ii) நகைகள் பதிவேடு
  - (iii) மரப்பதிவேடு
  - (iv) பணி செய்யும் பொருட்டு ஒதுக்கப்பட்ட இனாம் நிலப்பதிவேடு
- (A) (i) மற்றும் (ii)
  - (B) (iii) மற்றும் (iv)
  - (C) (iii) மற்றும் (i)
  - (D) (i) மற்றும் (iv)

12. The Rate of contribution will be 5% if the income of the institution
- (A) exceed 5,000 but does not exceed 20,000
  - (B) exceed 20,000 but does not exceed 60,000
  - (C) exceed 60,000 but does not exceed 2,00,000
  - (D) exceed 2,00,000 but does not exceed 5,00,000
- நிறுவனங்களில் 5 சதவீகித சகாயத்தொகை வசூலிக்கப்பட வேண்டிய வருமான வரம்பு
- (A) 5,000க்கு மேல் 20,000க்குள்
  - (B) 20,000க்கு மேல் 60,000க்குள்
  - (C) 60,000க்கு மேல் 2,00,000க்குள்
  - (D) 2,00,000க்கு மேல் 5,00,000க்குள்
13. In a temple Nitya pooja performed four times in a day and the total expenses in the head is Rs.30,000/-, if the annual income is Rs 7,00,000 Then the amount of oru kalam pooja Defection in assessable income will be
- (A) Rs. 5,000
  - (B) Rs. 10,000
  - (C) Rs. 7,500
  - (D) Rs. 300
- ரூ. 30,000/- செலவில் 4 கால நித்தியபடி பூஜை நடந்துள்ள ரூ. 7,00,000/- ஆண்டு வருமானமுள்ள திருக்கோயிலின் நிகர வருவாயில் கழிக்கப்பட வேண்டிய ஒரு காலை பூஜை செலவு
- (A) ரூ. 5,000/-
  - (B) ரூ. 10,000/-
  - (C) ரூ. 7,500/-
  - (D) ரூ. 300/-
14. The Monetary limit for the commissioner to approve work tender is
- |             |             |
|-------------|-------------|
| (A) 2 lakh  | (B) 10 lakh |
| (C) 50 lakh | (D) 1 crore |
- ஓப்பந்தப்புள்ளி அங்கீகாரத்திற்கு ஆணையரின் அனுமதி பண மதிப்பு வரம்பு
- |                   |                   |
|-------------------|-------------------|
| (A) ரூ. 2 லட்சம்  | (B) ரூ. 10 லட்சம் |
| (C) ரூ. 50 லட்சம் | (D) ரூ. 1 கோடி    |

15. Silver article received vide kanikkai receipt should be register in

- (A) Parimathu Register
- (B) Permanent article Register
- (C) Money value form Register
- (D) Inventory of jewels and other valuable articles

காணிக்கை இரசீது மூலம் பெறப்பட்ட வெள்ளி இனங்கள் பதியப்படும் பதிவேடு

- (A) பரிமாத்து கணக்கு புத்தகம்
- (B) நிலையான சரக்கு பதிவேடு
- (C) பணமதிப்புள்ள படிவங்கள் பதிவேடு
- (D) நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் இருப்பு பதிவேடு

16. Which of the following to be claimed as General account?

- (A) Vehicle loan
- (B) Auction deposit
- (C) Excess lease income
- (D) Land acquisition compensation

பின்வருவனவற்றுள் பொதுகணக்கில் சேர்க்கப்படுவது

- (A) வாகன கடன்
- (B) பொது ஏல வைப்புத் தொகை
- (C) குத்தகை மிகை வசூல்
- (D) நில ஆர்ஜீத இழப்பீட்டு தொகை

17. The Following head is not an asset to the institution

- (i) Loan repayable
  - (ii) Loan recoverable
  - (iii) EB deposit
  - (iv) Security deposit
- (A) (ii) and (iv)
  - (B) (i) and (iv)
  - (C) (iii) and (i)
  - (D) (ii) and (iii)

பின்வருவனவற்றில் நிறுவனங்களின் சொத்தில் இல்லாததது

- (i) கடன் திரும்ப செலுத்த வேண்டியது
  - (ii) கடன் திரும்ப வசூலிக்கப்பட வேண்டியது
  - (iii) மின் வைப்புத் தொகை
  - (iv) பிணை வைப்புத் தொகை
- (A) (ii) மற்றும் (iv)
  - (B) (i) மற்றும் (iv)
  - (C) (iii) மற்றும் (i)
  - (D) (ii) மற்றும் (iii)

18. Every Hundial should be opened monthly once in case of monthly collection is above
- |             |              |
|-------------|--------------|
| (A) 5,000/- | (B) 10,000/- |
| (C) 2,000/- | (D) 3,000/-  |
- ரூ \_\_\_\_\_ க்கு மேல் மாத வருமானம் ஈட்டக்கூடிய உண்டியல்களை மாதமொருமுறை திறந்திடல் வேண்டும்.
- |                 |                  |
|-----------------|------------------|
| (A) ரூ. 5,000/- | (B) ரூ. 10,000/- |
| (C) ரூ. 2,000/- | (D) ரூ. 3,000/-  |
19. Silver and bronze kanikai items are brought and monitored in which of the following register
- |                       |                                |
|-----------------------|--------------------------------|
| (A) Jewel Register    | (B) Permanent article Register |
| (C) Kanikkai Register | (D) Hundial Register           |
- காணிக்கையாக பெறப்பட்ட வெள்ளி மற்றும் வெண்கல இனங்கள் பதியப்பட்டு கண்காணிக்கப்படும் பதிவேடு
- |                        |                               |
|------------------------|-------------------------------|
| (A) நகைகள் பதிவேடு     | (B) நிலையான பொருட்கள் பதிவேடு |
| (C) காணிக்கைப் பதிவேடு | (D) உண்டியல் பதிவேடு          |
20. The amount of motor cycle advance granted to a Temple servant shall be recovered in such number of equal monthly installments as may be fixed but such number shall not be more than
- |        |        |
|--------|--------|
| (A) 40 | (B) 50 |
| (C) 60 | (D) 70 |
- திருக்கோயில் பணியாளருக்கு வழங்கப்படும் மோட்டார் சைக்கிள் வாகன கடன் தொகை சமகால அளவில் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்பட்ட அதிகப்படியான மாதத் தவணைகள்
- |        |        |
|--------|--------|
| (A) 40 | (B) 50 |
| (C) 60 | (D) 70 |
21. The Maximum amount of marriage loan sanctioned to a temple servant for his son marriage is
- |           |           |
|-----------|-----------|
| (A) 5,000 | (B) 6,000 |
| (C) 7,000 | (D) 8,000 |
- திருக்கோயில் பணியாளரின் மகன் கல்யாணத்திற்கு வழங்கப்படும் அதிகப்படச் கடன் தொகை
- |           |           |
|-----------|-----------|
| (A) 5,000 | (B) 6,000 |
| (C) 7,000 | (D) 8,000 |

22. Amount sanctioned as immediate relief to the families of Temple servants who die while in service is

- |           |           |
|-----------|-----------|
| (A) 1,000 | (B) 2,000 |
| (C) 3,000 | (D) 4,000 |

திருக்கோயில் பணியாளர் பணி செய்யும் காலத்தில் இறக்க நேரிட்டால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை

- |           |           |
|-----------|-----------|
| (A) 1,000 | (B) 2,000 |
| (C) 3,000 | (D) 4,000 |

23. Retirement age for Temple Servant is

- |        |        |
|--------|--------|
| (A) 58 | (B) 60 |
| (C) 62 | (D) 65 |

திருக்கோயில் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது

- |        |        |
|--------|--------|
| (A) 58 | (B) 60 |
| (C) 62 | (D) 65 |

24. Which of the following shall not count for pension?

- |                            |
|----------------------------|
| (A) EL with MC             |
| (B) EL without MC          |
| (C) EOL without MC         |
| (D) UEL on private affairs |

பின்வருவனவற்றுள் ஒய்வுத்தியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படாதது

- |  |
|--|
| (A) மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டிய விடுப்பு |
| (B) மருத்துவச் சான்று இல்லா ஈட்டிய விடுப்பு    |
| (C) மருத்துவச் சான்று இல்லா அசாதாரண விடுப்பு   |
| (D) சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு        |

25. Under new Tax Regime GST on work contract for Temple works was notified at

- |         |         |
|---------|---------|
| (A) 5%  | (B) 12% |
| (C) 18% | (D) 28% |

புதிய வரிவிதிப்பில் திருப்பணிக்கான சரக்கு மாற்று சேவை வரியாக (ஜி.எஸ்.டி) பிடித்தம் செய்யும் விகிதம்

- |         |         |
|---------|---------|
| (A) 5%  | (B) 12% |
| (C) 18% | (D) 28% |

26. Tenders of work above 25 lakhs and 50 lakhs should be published atleast \_\_\_\_\_ Tamil News papers.

(A) 1 or 2 (B) 2 or 3

(C) More than 3 (D) No need to publish

ரூ. 25/- இலட்சம் முதல் ரூ. 50/- இலட்சம் மதிப்புடைய வேலைக்கான ஒப்பந்தப்புள்ளி (பெண்டர்) குறைந்தது ————— தமிழ் செய்தித்தாள்கள் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

(A) 1 அல்லது 2 (B) 2 அல்லது 3

(C) 3 കുമ്മ മേര്പപ്പട്ട (D) വിണമ്പരമ് ചെയ്യ കേവലമായി

27. Under which section of 1959 Act insist submission Budget to religious institution

(A) Section 80 (B) Section 82

(C) Section 84 (D) Section 86

1959ம் வருட இந்து சமய அறநிலைய சட்டத்தில் எந்த சட்டப்பிரிவின் கீழ் திருக்கோயில்களின் வரவு, செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது

(A) சட்டப்பிரிவு 80 (B) சட்டப்பிரிவு 82

(C) சுட்டப்பிரிவு 84 (D) சுட்டப்பிரிவு 86

28. Whom to submit the budget in the case of maths and specific endowment?

(A) AC (B) JC

(C) Commissioner (D) CAO

மடம் மற்றும் குரிப்பிட்ட கட்டளைக்கான வாவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் அவையில்

(A) ഉത്തരവി ആരായോ? (B) ഇന്നു ആരായോ?

(C) അണ്ണപുരം (D) കമ്മലമും കമ്പിക്കരക്ക് അവലാർ

29. As per the six pay commission for fixing salary as on 1.1.2006 to the temple staff, the added Consolidated pay % was

(A) 15% (B) 20%

(C) 25% (D) 30%

ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில் 1.1.2006 அன்று சம்பளத்தில் சேர்க்கப்பட்ட தொகுப்புதிய சம்பள விகிதம்

(A) 15% (B) 20%

(C) 25% (D) 30%

30. Expenditure incurred without sanction due to the urgency (or) necessity could be submitted for ratification to the concern authority after close of each fasali year with in

அவசர, அவசியம் கருதி திடீரென ஏற்பட்ட அனுமதிக்கப்படாத தலைப்பின செலவுகளுக்கு அந்தந்த உரிய அலுவலர்களின் பின்னேற்பு அங்கீகாரம் பெறப்பட வேண்டிய கால வரம்பு

31. When does the Commissioner remove the Religious institution from list of temple published under section 46 in which the income fall below 10 thousands for the period of

சட்டப்பிரிவு 46 ன் கீழ் சேர்க்கப்பட்ட திருக்கோயில் வருமானம் ரூ. 10,000/- கீழ் தொடர்ந்து எத்தனை ஆண்டு குறையும் போது அது பட்டியலில் சேராத இனமாக ஆணையரால் அறிவிக்கப்படுகிறது

(A) 2 வருடங்கள் (B) 3 வருடங்கள்  
(C) 4 வருடங்கள் (D) 10 வருடங்கள்

32. From the date of the order issued by Joint commissioner, days allowed to appeal to the commissioner by the aggrieved person against surcharges framed by the joint commissioner

இனை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவின்மீது அதிருப்தியுற்ற நபர் ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய உத்திரவு பிறப்பித்த நாளிலிருந்து அமைதி அளிக்கப்பட்ட கால அவகாசம்

33. Standard scale of expenditure (or) dittam of Religious institution not included in list published under 46 and included in other list should submit for approval to

சட்டப்பிரிவு 46ன் கீழ் உள்ள பட்டியலில் இல்லாமல் மற்ற நிலைகளில் உள்ள திருக்கோயில்களின் வரவு, செலவு கிட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டிய அதிகாரமுள்ளவர்

34. Section 45 of HR and CE Act 1959 deals with the appointment and duties of
- (A) Auditor
  - (B) Executive officer
  - (C) Temple Staff
  - (D) None of the above
- 1959ம் வருட இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 45ன் கீழ் ஆணையரால் நியமனம் செய்யும் அலுவலர்
- (A) தனிக்கையாளர்
  - (B) நிர்வாக அதிகாரி
  - (C) திருக்கோயில் பணியாளர்
  - (D) எவருமில்லை
35. From No. Used as Auction Register
- |        |        |
|--------|--------|
| (A) 22 | (B) 24 |
| (C) 9  | (D) 21 |
- ஏலப்பதிவேட்டிற்கான படிவம் எண்.
- |        |        |
|--------|--------|
| (A) 22 | (B) 24 |
| (C) 9  | (D) 21 |
36. For Traveling allowance the form used
- |                 |                 |
|-----------------|-----------------|
| (A) Form No.79  | (B) Form No. 80 |
| (C) Form No. 81 | (D) Form No. 82 |
- பயணப்படி பட்டியல் படிவம் எண்.
- |                    |                    |
|--------------------|--------------------|
| (A) படிவம் எண். 79 | (B) படிவம் எண். 80 |
| (C) படிவம் எண். 81 | (D) படிவம் எண். 82 |
37. Temple Staff who stayed more than 6 hrs out of head quarters on duty claims DA
- |         |          |
|---------|----------|
| (A) 30% | (B) 70%  |
| (C) 80% | (D) 100% |
- திருக்கோயில் பணியாளர் பணி நிமித்தம் காரணமாக 6 மணி நேரத்திற்கு அதிகமாக தலைமையிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு கோரும் அகவிலைப்படி சதவிகிதம்
- |         |          |
|---------|----------|
| (A) 30% | (B) 70%  |
| (C) 80% | (D) 100% |

38. The Temple Staff residing at temple quarters in Grade III city having pay scale of 5465 – 9999, the deduction percentage of Basic pay

- (A) 3% (B) 4%  
(C) 1% (D) Need not deduct

நிலை 3 ல் உள்ள நகரில் இருக்கும் திருக்கோயில் பணியாளர் குடியிருப்பில் குடியிருந்து வரும் ரூ. 5465 – 9999 சம்பள விகிதத்தில் உள்ள பணியாளருக்கு அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டிய சம்பள விகிதம்

- (A) 3% (B) 4%  
(C) 1% (D) ஏதுமில்லை

39. The years of service required for voluntary retirement

- (A) 20 (B) 25  
(C) 15 (D) 23

சுய ஓய்வு பெறுவதற்கு தேவையான அதிகப்படியான பணிக்கால ஆண்டு

- (A) 20 (B) 25  
(C) 15 (D) 23

40. In respect of senior grade temple managed by Assistant Commissioner and above as Executive officer, crucial date for panel preparation in every year shall be

- (A) 1<sup>st</sup> July (B) 1<sup>st</sup> April  
(C) 1<sup>st</sup> December (D) 1<sup>st</sup> January

உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் படைத்தவர், நிர்வாக அதிகாரியாக உள்ள முதுநிலை திருக்கோயில்களில் பணியாளர்களின் பணி உயர்வு பட்டியல் தயார் செய்ய ஒவ்வொரு வருடமும் முக்கிய நாள் (குருசியல்)

- (A) ஜூலை 1 (B) ஏப்ரல் 1  
(C) டிசம்பர் 1 (D) ஜூன் வரி 1

41. Leave on medical certificate may be granted to employee whose period of service more than 15 years but up to and inclusive of 20 years are

- (A) 60 days (B) 120 days  
(C) 180 days (D) 240 days

15 முதல் 20 வருடம் பணி முடித்த பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மருத்து விடுப்பு

- (A) 60 நாட்கள் (B) 120 நாட்கள்  
(C) 180 நாட்கள் (D) 240 நாட்கள்

42. Maximum number of bank accounts allowed to operate

(A) 2 (B) 3  
 (C) 4 (D) 1

வங்கி நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகப்படியாக வங்கி கணக்குகளின் எண்ணிக்கை

(A) 2 (B) 3  
 (C) 4 (D) 1

43. Repair, Replacement of antique idols, carvings, paintings should be done with the approval of

(A) Government  
 (B) Commissioner  
 (C) Joint Commissioner  
 (D) Jewel Appraisement officer

திருக்கோயிலுக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த பழைமை வாய்ந்த உலோக சிற்பங்கள், கடைகள், ஒலியங்கள், பழுது பார்க்க, புதியதாக மாற்ற எந்த அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும்?

(A) அரசு  
 (B) ஆணையர்  
 (C) இணை ஆணையர்  
 (D) நகை சரிபார்க்கும் அலுவலர்

44. Estimate for works above 2 lakhs to be prepared for works in temple premises, site owned by the temple by whom

(A) B.E. Graduate with 10 years experience  
 (B) Any Engineer  
 (C) Engineer approved by PWD  
 (D) Draftsman working in a Govt Department

திருக்கோயிலில்/திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறும் ரூ. 2 லட்சத்திற்கு மேற்பட்ட கட்டுமான பணிக்கு மதிப்பீடு தயாரிக்க கீழ்கண்டவர்களில் அதிகாரம் பெற்ற நபர்

(A) பொறியாளர் 10 ஆண்டு அனுபவத்துடன்  
 (B) ஏதாவது ஒரு பொறியாளர்  
 (C) பொதுப்பணித்துறை பதிவு பெற்ற பொறியாளர்  
 (D) அரசுத்துறையில் பணியாள் வரைவாளர்

45. Painting and white washing of stone buildings mandapams can be approved by

- (A) Commissioner
- (B) Joint Commissioner
- (C) In the presence of Assistant Divisional Engineer
- (D) Should not be carried out

கல் கட்டிடத்திற்கு வர்ணம் அல்லது சுண்ணாம்பு பூச்சு பணி

- (A) ஆணையர் அனுமதி பெற்று செய்யலாம்
- (B) இணை ஆணையர் அனுமதி பெற்று செய்யலாம்
- (C) உதவி கோட்டப்பொறியாளர் முன்னிலையில் செய்யலாம்
- (D) செய்யக்கூடாது

46. Deviation from approved Estimate not to exceed

- (A) 5%
- (B) 10%
- (C) No sanction for Deviation required
- (D) All deviations should be got appropriate authorities

அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டிலிருந்து பணி மாறுபாடு நிகழும் போது, எவ்வளவு சதவிகிதம் பணி மாறுபாடும் அனுமதிக்கலாம்

- (A) 5%
- (B) 10%
- (C) மாறுபாட்டுக்கு அனுமதி தேவை இல்லை
- (D) எல்லா பணி மாறுபாட்டிற்கும் உரிய அலுவரின் அனுமதி தேவை

47. Earnest money deposit to be deposited while bidding a tender

- |         |        |
|---------|--------|
| (A) 10% | (B) 5% |
| (C) 2½% | (D) 1% |

பணிக்கு டெண்டர் வரவேற்கும் போது முன் எச்சரிக்கை டெபாசிட் மொத்த பணியில் எத்தனை சதவிகிதம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

- |         |        |
|---------|--------|
| (A) 10% | (B) 5% |
| (C) 2½% | (D) 1% |

48. Person competent to prepare Estimate in respect of Gopurams, vimanams, stone building mandapam

- (A) An Engineer approved by HR and CE department
- (B) A Staphathi approved by HR and CE department
- (C) Retired Govt. Engineer (Sec 116 and Rule 30)
- (D) Chartered Engineer

கோபுரம், விமானம், கல் கட்டிடம், மண்டபம் முதலிய பணிகள் செய்ய மதிப்பீடு தயாரிக்க சட்டப்பிரிவுகளில் அதிகாரம் பெற்றவர்

- (A) இந்து சமய அறநிலையைத்துறை அங்கீகாரம் பெற்ற பொறியாளர்
- (B) இந்து சமய அறநிலையைத்துறை அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி
- (C) ஓய்வு பெற்ற அரசுப் பொறியாளர்
- (D) பட்டயப் பொறியாளர்

49. Correction in tender forms should be countersigned by

- (A) Tenderer
- (B) Joint Commissioner
- (C) Assistant Divisional Engineer
- (D) Commissioner

பெண்டர் படிவத்தில் அடித்தல், திருத்தல் யாரால் மேலாப்பம் இடப்பட வேண்டும்

- (A) பெண்டர்தாரரால்
- (B) இணை ஆணையரால்
- (C) உதவி கோட்டப் பொறியாளரால்
- (D) ஆணையரால்

50. Departmental contribution as per section 92 (1) in respect of temple having income above 5 lakhs

- |          |         |
|----------|---------|
| (A) 1.5% | (B) 6%  |
| (C) 7%   | (D) 11% |

ரூ. 5 லட்சத்திற்கு மேல் வருவாய் பெறும் சட்டப் பிரிவு 92 (1) ன் படி சகாயத் தொகை சதவிகிதம்

- |          |         |
|----------|---------|
| (A) 1.5% | (B) 6%  |
| (C) 7%   | (D) 11% |

51. Disqualification of trustee as per Section 26

- (A) Contesting for State Assembly
- (B) Being a Government servant
- (C) Being Uneducated
- (D) Being below 25 years or being above 70 years of age

சட்டப்பிரிவு 26 – ன் படி அறங்காவலராக இருப்பின் தகுதியிழக்கும் நேர்வு

- (A) சட்டமன்றத்திற்கு போட்டியிட்டால்
- (B) அரசு பணியில் இருந்தால்
- (C) படிப்பறிவு இல்லாதவராய்
- (D) 25 வயதுக்கு குறைவாக அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்

52. While arriving the assessible income which of the following expense should not be taken for deduction

- (A) Property tax
- (B) Archakar share
- (C) Rental income
- (D) Oru kala pooja expense

இரு அறநிறுவனத்தின் நிகர வரி விதிப்பு வருமானம் கணக்கிடுகையில், கீழ்க்கண்ட எந்த இனம் கழிக்கப்படக்கூடாது

- (A) சொத்து வரி
- (B) அர்ச்சகர் பங்கு
- (C) வாடகை வருவாய்
- (D) ஒரு கால பூஜை செலவு

53. The Trustee of a religious Institution Act 28 cannot incur expenditure for the following

- (A) Urchavam of Temple
- (B) Departmental Duties
- (C) Payment of Taxes to Government
- (D) Legal Expenses challenging dismissal of Trustee

அறங்காவலர் இந்து சமய அறநிலையச் சட்டப்பிரிவு 28ன் படி பின்வரும் செலவினம் செய்ய அதிகாரம் இல்லை

- (A) திருக்கோயில் உற்சவம்
- (B) துறை கட்டணங்கள்
- (C) அரசு நியமித்த வரிகளை செலுத்துதல்
- (D) அறங்காவலர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்பான செலவினம்

54. The Register as per section 29 (property Register) does not contain the following
- (A) Dittam
  - (B) Details of Jewels
  - (C) Details of properties
  - (D) Details of Trees
- சட்டப்பிரிவு 29ன் படி தயாரிக்கப்படும் (சொத்துப்பதிவேடு) பதிவேட்டில் இடம் பெறாத இனம்
- (A) திட்டம்
  - (B) நகைகள் விபரம்
  - (C) சொத்துக்கள் விபரம்
  - (D) திருக்கோயிலுக்குச் சொந்தமான மரங்கள் விபரம்
55. The Register as per section 30 should be renewed with additions and deletions every
- (A) one year
  - (B) every three year
  - (C) every 5 year
  - (D) every seven year
- சட்டப்பிரிவு 30 ன் படி தயாரிக்கப்படும் பதிவேட்டில் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை பதிவுகளை சரிபார்த்து திருத்தம் செய்ய வேண்டும்
- (A) ஒராண்டு
  - (B) மூன்றாண்டு
  - (C) ஐந்தாண்டு
  - (D) ஏழாண்டுகள்
56. As per section 34 Lease or mortgage beyond 5 years should be approved by which authority
- (A) Assistant commissioner
  - (B) Deputy Commissioner
  - (C) Joint Commissioner
  - (D) Commissioner
- சட்டப்பிரிவு 34ன் படி ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட குத்தகை அடமானம் எந்த அலுவலரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
- (A) உதவி ஆணையர்
  - (B) துணை ஆணையர்
  - (C) இணை ஆணையர்
  - (D) ஆணையர்

57. Surplus Fund of a Religious institution should not be used for

- (A) Propagation of religious tenets
- (B) Establishment and maintenance of schools
- (C) Promotion of fine arts and architecture
- (D) For Advertisement

அறநிலையத்துறை உபரி நிதியை எதற்கு பயன்படுத்தக் கூடாது?

- (A) சமய பிரச்சாரத்திற்கு
- (B) பள்ளி நடத்துவதற்கு
- (C) கலை (Fine arts) மற்றும் கட்டடவியல் (Architecture) மேம்பாட்டிற்கு
- (D) விளம்பரம் செய்வதற்கு

58. Auction as per section 78 is initiated for the below mentioned reason

- |                      |   |
|----------------------|---|
| (A) Misappropriation | (B) Construction against rules in force |
| (C) Sub-lease        | (D) Encroachment                        |
- சட்டப்பிரிவு 78ன் படியான நடவடிக்கை எதற்காக எடுக்கப்படுகிறது
- (A) கையாடல்
  - (B) விதிமுறை மீறி கட்டடம்
  - (C) உள் குத்தகைக்கு விடுதல்
  - (D) அத்து மீறி நுழைதல்

59. Which of the following are correct in Any Inam assets granted for the support of charity or service to a religious institution should not be

- (i) Sold
  - (ii) Leased out for a period beyond 5 years
  - (iii) Mortgaged
  - (iv) Not Mortgaged
- (A) (i) and (ii) correct
  - (B) (i), (ii) and (iii) correct
  - (C) (ii) and (iv) correct
  - (D) (iii) and (iv) correct

கொடை வழங்கவோ, திருக்கோயிலுக்கு குறிப்பிட்ட பணி செய்யவோ வழங்கப்பட்ட இனாம் சொத்து குறித்து பின்வருவனவற்றுள் எது சரியானது?

- (i) விற்பனை செய்யலாம்
  - (ii) 5 வருடத்திற்கு மேல் குத்தகைக்கு விடலாம்
  - (iii) அடமானம் வைக்கலாம்
  - (iv) அடமானம் வைக்க இயலாது
- (A) (i) மற்றும் (ii) சரி
  - (B) (i), (ii) மற்றும் (iii) சரி
  - (C) (ii) மற்றும் (iv) சரி
  - (D) (iii) மற்றும் (iv) சரி

60. The income of a temple published in the list under section 46(i) in
- Above 2 thousand Below Rs. 10 thousand
  - Above 10 thousand but below two lakh
  - Above 1 lakh
  - Below two thousand
- சட்டப்பிரிவு 46 (1)ன் கீழ் பிரசரிக்கப்பட்ட திருக்கோயிலின் வருவாய்
- ரூ. 2,000க்கு மேல் ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்
  - ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் ஆணால் இரண்டு லட்சத்திற்கு கீழ்
  - ஒரு இலட்சத்திற்கு மேல்
  - ரூ. 2,000/- க்கு கீழ்
61. A temple having both hereditary and non hereditary Trustees at the same time, the managing trustee shall be
- The hereditary trustee shall be the managing trustee
  - Managing Trustee shall elected through election
  - Managing Trustee shall be appointed by the commissioner
  - None of the above
- பரம்பரை அறங்காவலர் மற்றும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் ஆகிய இரு தரப்பினரும் உள்ள திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக செயல்பட தகுதியானவர் யார்?
- பரம்பரை அறங்காவலர்
  - தேர்தல் மூலம் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டவர்
  - ஆணையரால் நியமிக்கப்பட்டவர்
  - மேலே குறிப்பிட்ட எவரும் இல்லை
62. Every face valued tickets and miscellaneous receipts should be accounted in
- M.D.R
  - Stocks register
  - Money valued form register
  - Kanikai register
- அச்சடிக்கப்பட்ட அனைத்து கட்டண சீட்டுகள் மற்றும் பலவகை இரசீது புத்தகங்களின் எண்ணிக்கை கீழ்க்கண்ட எந்த படிவேட்டில் இருப்பு விவரம் கண்காணிக்கப்பட வேண்டும்
- பலவகை கேட்பு பதிவேடு
  - இருப்பு விவரப் பதிவேடு
  - பண மதிப்புள்ளவைகள் விவரப்பதிவேடு
  - காணிக்கை பதிவேடு

63. Power of punish office bearer as per section 56 of 1959 HR and CE act is vested with
- (A) Executive Officer
  - (B) Trustee
  - (C) Assistant Commissioner
  - (D) Commissioner
- 1959 இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 56ன் படி திருக்கோயில் பணியாளர்களை தண்டிக்கும் தகுதி யாருக்கு உள்ளது
- (A) செயல் அலுவலர்
  - (B) அறங்காவலர்
  - (C) உதவி ஆணையர்
  - (D) ஆணையர்
64. To remove the trustee of a math, the following is not a reason for legal auction
- (A) The Trustee being of unsound mind
  - (B) Not professing Hindu religion
  - (C) Trying to convert the income of the math in to pada kanika
  - (D) Letting out as lease lands owned by the math on a personal basis
- மடத்தின் அறங்காவலரை நீக்க நீதிமன்ற நடவடிக்கை தொடர பின்வரும் காரணங்கள் ஆதாரமாக அமையாது
- (A) அறங்காவலர் மனநலம் அற்றவராக இருத்தல்
  - (B) இந்துவாக இல்லாதிருத்தல்
  - (C) மடத்தின் வருவாயினை பாதகாணிக்கையாக மாற்ற முயற்சித்தல்
  - (D) மடத்தின் நிலப்பகுதியை தனிப்பட்ட முறையில் குத்தகைக்கு விடுதல்
65. Non payment of contribution as per section 92 may be recovered as follows
- (A) Legal Auction
  - (B) Recovery as if it were a Revenue Arrear
  - (C) Surcharge proceeding as per section 90(2)
  - (D) Appeal to the commissioner
- சட்டப்பிரிவு 92ன் படி சகாயத்தொகை செலுத்த தவறிய அறங்காவலரிடம் அத்தகைய தொகை வசூலித்திட இன்பற்ற வேண்டிய நடைமுறை
- (A) நீதிமன்ற நடவடிக்கை
  - (B) நில வருவாய் நிலுவை எவ்வாறு வசூலிக்கப்படுமோ அதேபோன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக
  - (C) சட்டப்பிரிவு 90(2)ன் படி தனிப்பட்ட நடவடிக்கை
  - (D) ஆணையரிடம் மேல்முறையீடு

66. Commissioner Common Good Fund cannot be utilised for the following

- (A) Needy Religious institution
- (B) Renovation of Temples
- (C) Restoration of painting in temples
- (D) Non religious charitable institution

ஆணையர் பொதுநலனிதியிலிருந்து கீழே குறிப்பிட்ட எவற்றுக்கு நிதி வழங்கக் கூடாது

- (A) தேவை உள்ள அறநிறுவனங்களுக்கு
- (B) திருக்கோயில் புனரமைப்பு
- (C) திருக்கோயில் ஓவியங்கள் புனரமைப்பு
- (D) பொது தொண்டு நிறுவனங்களுக்கு உதவி

67. Power to make rules under section 116 is vested with

- (A) Commissioner
- (B) Government
- (C) Legislative Assembly
- (D) Joint Commissioner

சட்டப்பிரிவு 116 – ன் கீழ் விதிகளை அமைக்க அதிகாரம் யாருக்கு உள்ளது

- (A) ஆணையர்
- (B) அரசு
- (C) சட்டப்பேரவை
- (D) இணை ஆணையர்

68. Pannai Cultivation as per section 116(1) under Rule (2) to be approved by

- (A) Trustee
- (B) Assistant Commissioner
- (C) Joint Commissioner
- (D) No Sanction Required

சட்டப்பிரிவு 116 (1) – ன் கீழ் விதி 2 ன் படி பண்ணை சாகுபடி செய்ய யாருடைய அனுமதி தேவை

- (A) அறங்காவலர்
- (B) உதவி ஆணையர்
- (C) இணை ஆணையர்
- (D) அனுமதி தேவை இல்லை

69. Content of Audit Report

- (A) Irregular and illegal expenditure
- (B) Suggestion for improvement of temple
- (C) General Suggestions
- (D) Details regarding history of Temple

தனிக்கை அறிக்கையில் கட்டிக்காட்டப்பட வேண்டிய விபரங்கள்

- (A) முறையற்ற சட்டத்திற்கு புறம்பான செலவினம் தொடர்பான விபரம்
- (B) ஆலய மேம்பாட்டுக்குறிய கருத்துக்கள்
- (C) பொதுவான அறிவுரைகள்
- (D) தல வரலாறு குறித்த விபரங்கள்

70. Contributions to commissioner Common Good fund are contributed through

- (A) At prescribed rates as per law
- (B) Voluntary Contributions of Religious Institutions
- (C) As per Commissioner order
- (D) As per rates fixed by the Government

ஆணையர் பொது நலநிதிக்கு பங்களிப்புகள் எவ்வாறு பெறப்படுகின்றன

- (A) சட்டப்படியான விதங்களில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை
- (B) அறநிறுவனங்கள் தன்னிச்சையாக ஆலய நிதியிலிருந்து பங்களிப்பு
- (C) ஆணையர் உத்திரவுப்படி
- (D) அரசு நிர்ணயித்த வீதங்களில்

71. Devaswoms fund is a fund for maintenance of incorporated and unincorporated Devaswoms constituted as per section 290 A of constitution of India consists of

- (A) Rs.13,50,000/-
- (B) Rs.1 crore
- (C) Rs. 15,00,000/-
- (D) Rs. 14,00,000/-

தேவசம் பண்ட என்பது இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களின் பராமரிப்புக்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 290 Aன் படி ஏற்படுத்தப்பட்டு தொகை ரூ. /- னை உள்ளடக்கியது.

- (A) ரூ. 13,50,000/-
- (B) ரூ. 1 கோடி
- (C) ரூ. 15,00,000/-
- (D) ரூ. 14,00,000/-

72. Panel for Appointment of trustees to be prepared by

- (A) Advisory Committee
- (B) District Committee
- (C) Assistant Commissioner
- (D) Joint Commissioner

அறங்காவலர் நியமனத்திற்கான தேர்ந்தோர் பட்டியல் (panel) தயாரிக்கும் பணி யாரால் மேற்கொள்ளப்பட வேண்டும்

- (A) அட்விசரி கமிட்டி
- (B) மாவட்ட கமிட்டி
- (C) உதவி ஆணையர்
- (D) இணை ஆணையர்

73. Delegation of powers of Commissioner to be ordered by whom

- (A) State Assembly
- (B) Government
- (C) Commissioner
- (D) None of the above

ஆணையரது அதிகாரத்தை பகிர்ந்தளிக்க யாரால் உத்திரவிடப்பட வேண்டும்

- (A) சட்டப்பேரவை
- (B) அரசு
- (C) ஆணையர்
- (D) மேலே கண்ட எவருமில்லை

74. Annual Budget to be prepared and submitted by trustee by

- |                            |                                |
|----------------------------|--------------------------------|
| (A) 31 <sup>st</sup> March | (B) 30 <sup>th</sup> September |
| (C) 1 <sup>st</sup> April  | (D) 1 <sup>st</sup> July       |

ஆண்டு வரவு, செலவு பட்டியல் அறங்காவலரால் தயாரித்து அனுப்ப வேண்டிய தேதி

- |               |                   |
|---------------|-------------------|
| (A) 31 மார்ச் | (B) 30 செப்டம்பர் |
| (C) 1 ஏப்ரல்  | (D) 1 ஜூலை        |



78. Organisations doing social service in possession of leased out land, fair rent to be fixed at the rate of

- (A) 0.10% (B) 0.20%  
(C) 0.30% (D) None of the above

பொது சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அடிமணை வாடகைக்கு விடப்படும்போது நிர்ணயிக்கப்பட வேண்டிய நியாய வாடகை சதவிகிதம்

- (A) 0.10% (B) 0.20%  
(C) 0.30% (D) இவற்றில் எதுவும் இல்லை

79. Leave Salary of Government servants on foreign service shall be paid by whom

- (A) Temple  
(B) HR and CE Department  
(C) Government  
(D) No Leave salary

திருக்கோயில்களில் அயல் பணியில் பணிபுரிவோர் விடுப்பு எடுத்தால் அத்தகைய விடுப்பு சம்பளம் யாரால் வழங்கப்படும்

- (A) திருக்கோயில்  
(B) இந்து சமய அறநிலைத்துறை  
(C) அரசு  
(D) விடுப்புச் சம்பளம் கிடையாது

80. After the period of trusteeship, the patha Kanaikkai received during the trusteeship belongs to

- (A) Next Trustee  
(B) Become asset of the maths  
(C) Return to the person who offered  
(D) Government

மடத்தின் அறங்காவலரால் (மடாதிபதியால்) பெறப்படும் பாதகாணிக்கை அறங்காவலரது பணிக்காலத்திற்கு பிறகு யாருக்கு சேரும்

- (A) அடுத்து வரும் அறங்காவலர்  
(B) மடத்தின் சொத்தாக பாதகாணிக்கையாரும்  
(C) பாதகாணிக்கை கொடுத்தவருக்குச் சேரும்  
(D) அரசுக்குச் சேரும்

**ROUGH WORK**

## **ROUGH WORK**